

நடப்பு நிகழ்வுகள் மே 17, 2019

நடப்பு நிகழ்வுகள் ▾ புதிர் ▾ முத்தய வினாத்தாட்கள் ▾ பாடக் குறிப்புகள் ▾ அறிவிக்கைகள் ▾ தேர்வு முடிவுகள் ▾ பாட திட்டம் ▾

முக்கியமான நாட்கள்

மே 17 - உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்

- 1934ஆம் ஆண்டில் உலக தந்தி சங்கம், உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு, உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தின் 50 வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம். இது 1969 முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 2019 தீம்: Bridging the standardization gap.

மே 17 - உலக உயர் இரத்த அழுத்த தினம்

- உலக சுகாதார நிறுவனம் [WHO] உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது, இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதி உலக உயர் இரத்த அழுத்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2019 தீம்: Know Your Numbers

மே 17 - ஹோமோபோபியா, டிரான்ஸ்போபியா மற்றும் பைபோபியாவுக்கு எதிரான சர்வதேச தினம்

- ஹோமோபோபியாவுக்கு எதிரான சர்வதேச தினத்தின் நிறுவனர்கள், இந்த தினத்தை ஊக்குவிக்க மற்றும் மே 17 ம் தேதியை அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவதற்காக IDAHO கமிட்டியை நிறுவினார்கள்.
- ஹோமோபோபியா, டிரான்ஸ்போபியா மற்றும் பைபோபியாவுக்கு எதிரான சர்வதேச தினத்தை நிறுவியவர் லூயிஸ்-ஜார்ஜஸ் டின் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 தீம்: உலக பார்வை - அனைவருக்கும் நீதி மற்றும் பாதுகாப்பு [Global Focus – Justice and Protection for All]

தேசிய செய்திகள்

தமிழ்நாடு

VIT சிறந்த பல்கலைக் கழகத்திற்கான ஐரோப்பிய விருது வென்றது

- வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (VIT), UNICA-வின் உயர் கல்வியை சர்வதேசமயமாக்கியதற்கான சிறந்த பல்கலைக்கழகத்திற்கான விருதை வென்றது. UNICA, ஐரோப்பாவின் பெல்ஜியம், பிரிஸ்ஸல்ஸை தலைமையகமாக கொண்ட ஒரு பல்கலைக்கழக நெட்-ஒர்க் ஆகும்.

கேரளா

நகராட்சித் திட்டத்தின் திருத்தத்திற்கு குழு அமைக்கப்பட்டது

- கேரள நகர மற்றும் நாடு திட்டமிடல் சட்டம் 2016 திருத்தங்களைச் செய்வதற்கான குழுவையும், அதன் தலைவராக மாநில அரசு, உள்ளூர் சுய அரசாங்கத் துறையின் கூடுதல் தலைமை செயலாளரை நியமித்துள்ளது. அதே நேரத்தில் TCP சட்ட திருத்தத்தை ஆராய, TKA நாயர் தலைமையிலான துணை ஆணையத்தையும் நியமித்துள்ளது.

விசா நீட்டிப்பு பற்றி ஈரான், இந்தியா விவாதம்

- தற்போது ஈரானிற்கு வரும் இந்தியப் பயணிகளுக்கு விசா-ஆன்-அரைவல் எனும் வருகையின் போது பேப்பர் விசா வழங்கும் முறையை பின்பற்றுகிறது. ஈரானிய விசாக்கள் இந்தியர்களுக்கு ஆன்லைனிலும் வழங்கப்படுகின்றன. ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரிபின் வருகையைத் தொடர்ந்து , இந்தியா ஈரானுடன் 11 ஆவது கவுன்சிலர் குழு கூட்டத்தை நடத்தியது.

அறிவியல் செய்திகள்

லென்ஸ் மூலம் ஸ்மார்ட்போனை நுண்ணோக்கியாக மாற்றியது ஐஐடி பாம்பே

- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) பாம்பே ஆராய்ச்சியாளர்கள் நுண்ணோக்கலின் சக்திக்கு ஸ்மார்ட்போன் கேமிராக்களை உயர்த்துவதற்கு குறைந்த விலை லென்ஸ்களை வடிவமைத்துள்ளனர். 1.4 மைக்ரோமீட்டர் தெளிவுத்திறன் கொண்ட லென்ஸ், இது இயற்கை இடைமுகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

வணிகம் & பொருளாதாரம்

ESAF வங்கி 234% லாபம் ஈட்டியது

- கேரளாவை அடிப்படையாகக் கொண்ட ESAF சிறிய நிதி வங்கி லிமிடெட் நிறுவனம் அதன் இரண்டாம் வருடத்தில், 2019 நிதியாண்டில் அதன் நிகர இலாபத்தில் 234% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது, இது பெரும்பாலும் அதிக வட்டி வருமானம் மற்றும் திறமையான NPA மேலாண்மையால் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் செயலி மற்றும் இணையதளம்

லோக்பாலுக்கான இணையதளம் திறந்துவைக்கப்பட்டது

- அனைத்து லோக்பால் உறுப்பினர்கள் முன்னிலையில் லோக்பாலின் தலைமை நீதிபதி ஸ்ரீ பினாக்கி சந்திர கோஸ் லோக்பாலுக்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த

இணையதள முகவரியில் <http://lokpal.gov.in>. லோக்பால் அமைப்பை அணுகலாம். சுதந்திர இந்தியாவில் லோக்பால் மற்றும் லோகாயுக்தா - 2013 சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முதல் அமைப்பு, லோக்பால் ஆகும்.

- லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக நீதிபதி ஸ்ரீ பிணாக்கி சந்திர கோஸ், 2019 மார்ச் 23 ம் தேதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொச்சி நகர ஸ்டார்ட் அப் டாக்ஸி ஒருங்கிணைப்பு செயலியை அறிமுகப்படுத்தியது

- பி.ஐ.யூ எனப்படும் நகர-அடிப்படையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் மைண்ட்மாஸ்டர் டெக்னாலஜிஸ், ஒழுங்கற்ற டாக்ஸி-கார் பிரிவிற்கான ஜிபிஎஸ்-சார்ந்த செயலியை உருவாக்கியுள்ளது. இது ஏற்கனவே ஆன்லைன் டாக்ஸி திரட்டிகளின் வரிசையில் அமைப்புசாரா துறையிலுள்ள டாக்ஸி-ஆட்டோ டிரைவர்கள் ஒன்றிணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விருதுகள்

UNDRR 2019ற்கான சசாகாவா விருது

- இந்தியப் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிரமோத் குமார் மிஸ்ராவுக்கு பேரழிவு ஆபத்து குறைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (UNDRR) சசாகாவா விருது - 2019 வழங்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரிலையன்ஸ் - BP எண்ணெய் பிளாக்குக்கான முதல் ஏலத்தை எடுத்தது

- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் பிரிட்டிஷ் பங்குதாரரான பி.பி. பி.எல்.சி.[BP Plc] நிறுவனம், எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான 32 பிளாக் அப்களில் ஒன்றை ஏலத்தில் எடுத்தது.

FB  :ல் சேர

English-ல் சேர – Examsdaily

தமிழில் சேர – Examsdaily Tamil



WhatsApp - குரூப்பில் சேர - [கிளிக் செய்யவும்](#)